



பண்பும் பழக்கமும்

நல்ல பண்புடையவர்களை நாம் நண்பர்களாக ஏற்றுக் கொள்ள வேண்டும். அவர்களின் குணங்களை நாமும் கடைப்பிடிக்க வேண்டும். அவர்களால் தான் இவ்வுலகம் செயல்படுகிறது. இதனை

பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்
மண்புக்கு மாய்வது மன்.

என்று வள்ளுவர் கூறுகிறார். நாம் செய்கின்ற நல்ல செயல்களே நமது பண்பாகும். மேலும் நல்ல செயல்கள் நல்ல சிந்தனையின் மூலம் வெளிப்படும்.

சரி வாருங்கள்!.. நாம் தோட்டத்திற்கு செல்வோம்.

தோட்டத்தில் எத்தனை எத்தனை மரங்கள்... அதில் எத்தனை எத்தனை.. மலர்கள், இலைகள், பழங்கள்... இவைகளெல்லாம்.. நான் இனிப்பாயிருக்கிறேன், நீ கசப்பாயிருக்கிறாய், என் இலைகள் பச்சை, உன் இலைகள் பழுப்பு, என்று தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வதில்லை. ஏன் விலங்குகள் கூட உணவைத் தவிர்த்து பிறவற்றிற்காகச் சண்டையிடுவதில்லை. ஆனால் மனிதர்கள்.....?

சரி! நல்ல பண்பை எப்படி தான் வளர்த்துக் கொள்வது?.. நல்ல



பண்பும் பழக்கமும்

நல்ல புத்தகங்களைப் படிக்கலாம், பெரியவர்களின் அறிவுரையைக் கேட்கலாம். அவையே நாளடைவில் நமக்குப் பழக்கமாகிவிடும். பழக்கம் எப்படி வரும்? சிறு உதாரணம் மூலம் பார்ப்போமா!

பூந்தொட்டியில் விதையிட்டு நீர் ஊற்றுங்கள், சிறியதாய் செடி முளைத்து வரும். செடியை வளைத்து நூலினால் கட்டுங்கள். சில நாட்களுக்குப் பின் நூலினை வெட்டி விடுங்கள். ஆனாலும் செடி செங்குத்தாக வளராமல் வளைந்தே வளரும். ஏனென்றால் செடி அவ்வாறு பழக்கப்பட்டிருக்கிறது. அதனைப் போல நாமும் நல்ல பண்புகளை தொடர்ந்து செய்தால் அதுவே நமக்கு பழக்கமாகும்.

இதனைத்தான் ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது? என்று கூறுவர். எனவே நாம் நல்ல பண்புகளை சிறுவயதிலே வளர்த்துக் கொள்ள வேண்டும். கோபம், பொறாமை, பகை, பொய் சொல்லுதல் போன்ற தீய குணங்களை விட்டு விட வேண்டும். நல்ல பண்புகளைப் பழக்கப்படுத்திக் கொண்டு பண்புடையவர்களாக வாழ்வோம்.



பண்பும் பழக்கமும்

1. பயிற்சிகள்:

1. பண்பு என்றால் என்ன?
2. பண்பினை பழக்கப்படுத்துவது எப்படி?
3. நல்ல பண்பினை எந்த வயதில் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்?
4. நாம் யாரைப் பின்பற்ற வேண்டும்?
5. நீ கடை பிடிக்கும் நல்ல பழக்கங்களை பட்டியலிடு.

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்
-

2. ஐந்தில் வளையாதது ஐம்பதில் _____?

III. தனித்திறன் பயிற்சிகள்:

கபிலன் வடை தின்று கொண்டு இருந்தான். அப்போது காகம் ஒன்று பறந்து வந்தது. கபிலன் சிறிது வடையை காகத்திற்கு போட்டான். காகம் கா...கா.. என கரைந்து அனைத்து காகங்களையும் அழைத்தது. அனைத்து காகங்களும் ஒற்றுமையாய் வடையை கொத்தி கொத்தித் தின்றன. கபிலன் காகத்திடமிருந்து ஒற்றுமையையும் பகிர்ந்து உண்பதையும் கற்றுக் கொண்டான்.



பண்பும் பழக்கமும்

நீங்கள் விலங்குகளிடமிருந்து கற்றுக் கொண்ட பண்பினை ஆசிரியருடன் உரையாடுங்கள்.

IV. எழுதிப்பழகு:

1. திருக்குறள் _____
2. திருவள்ளுவர் _____
3. பண்புடையார் _____
4. எத்தனை _____
5. சிந்தனை _____
6. தோட்டம் _____
7. பழக்கம் _____
8. செங்குத்து _____
9. சிறுவயதில் _____
10. ஒற்றுமை _____
11. பாரதியார் _____
12. பாரதிதாசன் _____
13. வீரசிவாஜி _____
14. பகத்சிங் _____